

Sri VedAnta DeSika PrArthanAshTakam



**Sri U.Ve.Ecchampadi RanganAthAchAriyAr Swamin
Sri Villiambakkam Govindarajan
Oppiliappan Koil Sri.VaradAchAri SaThakOpan**



Sincere Thanks To:

1. Mannargudi Sri.Srinivasan Narayanan for providing Sanskrit, Tamil texts and proof reading
2. Nedumtheru Sri.Mukund Srinivasan for images and
3. Smt.Jayashree Muralidharan for eBook assembly





SrI KumAravaradAcArya viracitA
Sri VedAntadeSika PrArthanAshTakam



Translation in Tamil by
SrI U. Ve. Ecchampadi RanganAthAchAriyAr Swamin
(SrI RangamaNi Swamin)

With Additional Comments in Tamil by

SrI Villiambakkam Govindarajan

and

Additional observations in English by

SrI nrisimha sEva rasikan

Oppliappan Koil Sri VaradAcchAri SaThakopan





sadagopan.org



Swami Desikan - SriVilliputtur





CONTENTS

Introduction	1
Slokams and Commentaries	3
Slokam 1	5
Slokam 2	7
Slokam 3	9
Slokam 4	11
Slokam 5	14
Slokam 6	17
Slokam 7	19
Slokam 8	22
Slokam 9	24
Slokam 10	27
nigamanam	30
Appendix	
Complete list of Sundarasimahm-ahObilavalli eBooks	31

sadagopan.org



Swami Desikan - ThUppul





॥ श्रीः ॥

श्रीमते निगमान्तमहादेशिकाय नमः

श्रीमद्रामानुजसिद्धान्त-विजयध्वजः इति विरुदेनालङ्कृतेन

श्रीकाञ्चीपरब्रह्मणा स्वप्ने अनुगृहीत

श्रीमद्वेदान्तदेशिकानां प्रियपुत्रेण

श्रीनयिनाराचार्य इति प्रसिद्धेन श्री कुमारवरदाचार्येण कृत

श्रीमद्वेदान्तदेशिकप्रार्थनाष्टकम्

KumAravaradAcArya's

Srimad VedantadeSika prArthanAshTakam



முன்னுரை:

இந்த ஸ்தோத்ரத்தின் பொருள் இனிய தமிழில் ஸ்ரீ.உ.வே. ஈச்சம்பாடி ரங்கநாதாச்சாரியார் (ரங்கமணி) ஸ்வாமியால் மொழிபெயர்க்கப்பட்டு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ வேதாந்ததேசிகன் ஸ்தோத்ரபாட கோஷ்டியாரால் வெளியிடப்பட்டது. இதற்கு பூமிகையை மதுராந்தகம் ஸ்வாமி எனப் ப்ரஸித்தராய் எழுந்தருளியருந்த திருமலை ஈச்சம்பாடி ஸ்ரீ உ.வே. வீரராகவார்ய மஹாதேசிகரால் அருளப்பட்டது. வெளியிடப்பட்ட வருடம் பராபவ புரட்டாசி ச்ரவணம் (1966).

ஸ்ரீமத் வேதாந்ததேசிக ப்ரார்த்தனா அஷ்டகம் 10 ஸ்லோகங்களைக் கொண்டது. இதனை அருளிச் செய்தவர் ஸ்ரீமத் வேதாந்த தேசிகரின் குமாரராகிய வரதாச்சார்யரே. ஸ்ரீதேசிகரின் திருவடிகளில் மற்றும் அடியார்களிடத்தும் பக்தியை ப்ரார்த்தித்து, ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரத்தில் கூறிய நிஷ்டையைத் தமக்கு அருளவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார் ஸ்ரீகுமாரவரதாச்சாரியார். பாகவதர்களிடத்து எந்த விதத்திலும் தமக்கு அபசாரம் ஏற்படாமல் இருக்கும்படி செய்யவேண்டுமென்று வேண்டி, ஸ்வாமி தேசிகன் திருவடிகளே தமக்கு இங்கும் அங்கும் எங்கும் தஞ்சம் என்கிறார். பலஸ்ருதிக்குப் பிறகு ஸ்வாமி தேசிகன் மங்களாஸாஸநமாக அமைந்த ஒரு ஸ்லோகமும் இந்த ப்ரார்த்தனாஷ்டகத்திலே உண்டு.

sadagopan.org





ADDITIONAL INTRODUCTORY NOTES BY SRI V.SATHAKOPAN (VS):

Srimad VedAnta Desika prArthanAshTakam has ten sLOkams and it has been composed by Sri KumAra VaradAchAr, the son and Sishyan of Swamy Desikan. Here, the Sishyan prays for asancala bhakthi (unswerving devotion) to the sacred feet of His AchAryan and Father as well as undiminishing bhakthi towards all bhAgavathAs who have taken refuge under his AchAryan's sacred feet. He prays that he does not ever incur any BhAgavatha apachAram. KumAra VaradAchAr declares that Swamy Desikan's sacred feet are his protection here, there and everywhere. In this ashTakam, there is a rare Vighraha dhyAna MangaLAsAsana sLOkam after the Phala Sruthi sLOkam.



S10kams and Commentaries



॥ श्रीः ॥

ஸ்ரீ வேதாந்ததேஸிகர் தனியன்

SrI VedAnta deSika Taniyan

श्रीमान् वेङ्कटनाथार्यः कवितार्किककेसरी ।

वेदान्ताचार्यवर्यो मे सन्निधत्तां सदाहृदि ॥

SrImAn venkaTanAthArya: kavitArkikakesarI |

vedAntAcAryavaryO me sannidhattAm sadAhrudi ||

ஸ்ரீ குமாரவரதாச்சாரியார் தனியன்

SrI KumAravaradAcArya Taniyan

श्रीमल्लक्ष्मण योगीन्द्र सिद्धान्त विजयध्वजम् ।

विश्वामित्र कुलोद्भूतं वरदार्यमहं भजे ॥

SrImallakshmaNa yogeendra siddhAnta vijayadhvajam |

viSvAmitra kulodbhUtam varadAryamaham bhaje ||



SLOKAM 1

त्रयीचूडागुरो ! स्वामिन् ! कृपाम्भोराशिना त्वया ।

विज्ञापनं मामकीनं श्रोतव्यं श्रितवत्सल ! ॥

trayIcUDaagurO! svAmin ! krpAmbhOraaSinA tvayA |

vijn~Apanam mAmakeenam SrOtavyam Sritavatsala! ||

பொருள்:

வேதாந்த குருவே! எம்பிரானே! கருணைக்கடலாகிய தேவரீர் அடியேன் செய்யும் விண்ணப்பமொன்று கேட்டருள வேண்டும். தன்னை அடைந்தவரிடம் அருள் கொண்டவரன்றோ தேவரீர்.



Swami Desikan- Thiruayindai



ADDITIONAL COMMENTS BY SRI V.SATHAKOPAN (VS):

The ashTakam starts with a moving prayer by KumAra Varadhar to his AchAryan, Swamy Desikan (tryaee cUDA guru). He recognizes his AchAryan as his Lord and Master (SvAmi) and salutes him as the ocean of Mercy (krupAmbhOrASi). Oh SvAmin, who is fond of those, who has sought Your sacred feet as protection (AaSrita Vatsala)! Please hear adiyEn's plea and prayer (mAmakeenam vijn~Apanam tvayA SrOtavyam).



SLOKAM 2

त्रय्यन्तार्यं भवत्पादपङ्केरुहजुषां सताम् ।

स्वयं मयि सदा भूयात् अनुग्रहपरम्परा ॥


trayyantArya bhavatpAda pankeruhajushAm satAm |

svayam mayi sadA bhUyAt anugrha paramparA ||

பொருள்:

வேதாந்தாசிரியரே! தேவீருடைய திருவடித்தாமரையை தஞ்சமாகப் பற்றின பெரியோர்களின் க்ருபை அடியேனிடத்தில் எப்பொழுதும் தானாகவே தோன்ற வேண்டும்.

Oh VedAnta DeSika! May the dayaa of all those BhAgavathAs, who have sought Your lotus feet as Their refuge, manifest on us always spontaneously.



May we be always blessed by AchAryAs following in Your footsteps!



ADDITIONAL COMMENTS BY VS:

For one who has performed Prapatthi at his AchAryan's sacred feet, two things have to be avoided at all costs:

- Worship of other devAthAs in place of the ParadEvatha, Sriman NarAyaNan
- Noncommittal of apachArAms to the BhAgavathAs of BhagavAn and one's AchAryan. Here KumAra VaradAcchAr prays for freedom from BhAgavathApachArams, which can nullify one's Prapatthi.



SLOKAM 3

श्रीसंयमीन्द्रसिद्धान्त निधिरक्षैकदीक्षित ! ।

नियतं कुरु दासं मां सर्वतन्त्रस्वतन्त्र ! ते ॥

SrIsamyamIndra siddhAnta nidhirakshaika deekshata ! |

niyatam kuru dAsam mAm sarvatantrasvatantra! tE ||

பொருள்:

யதிவரனார் ஸித்தாந்தமாம் மாநிதியைக் காப்பதிலேயே கருத்துடையோய் ஸர்வ தந்த்ரஸ்வதந்த்ரரே! அடியேனை என்றும் அடிமையாக்கிக் கொள்ளவேண்டும்.

விளக்கம்:

விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை ஸ்தாபிதம் செய்த நம் பாஷ்யகாரர் யதிகளின் தலைவர். அவர் நமக்கு அளித்த மிகப் பெரும் சொத்து ஸ்ரீபாஷ்யம் எனும் க்ரந்தம். அந்த க்ரந்தத்தை கற்பிப்பதிலும் அவர் தம் சித்தாந்தத்தில் பொறாமை கொண்டு வாதத்திற்கு வருபவர்களின் கர்வத்தை அடக்கியும், அந்த அருபெரும் சித்தாந்தத்தை சகலரும் அறிவதற்கு ஸம்ஸ்க்ருதம், தமிழ், ப்ராக்ருத மொழிகளில் பலவிதமான க்ரந்தங்களை எழுதியும் தம் காலத்தை கழித்தவர் ஸ்வாமி தேஸிகன். இதை தாம் எழுதிய அபீதிஸ்தவம் எனும் ஸ்தோத்ரத்திலே ஸ்வாமி கூறுகிறார். மேலும் ஸ்ரீரங்கக்ஷேத்ரத்தில் மாலிக் கபூரால் படையெடுப்பிற்குப் பிறகு அங்கே உயிரிழக்கும் தருவாயில் ஸ்ரீ ஸுதர்சநஸூரி எனும் ஆசார்யராலே அளிக்கப்பட்ட ஸ்ருதப்ரகாசிகா எனும் ஸ்ரீபாஷ்யத்திற்கான வ்யாக்யாநத்தை உயிரைப் பணயம் வைத்து போர்க் களத்திலிருந்து தப்பிய ஸ்வாமி தேஸிகன் அதை அந்த வ்யாக்யாநத்துடன் ஸ்ரீ பாஷ்யத்தை சுமார் 30 முறை தகுந்த சத்சிஷ்யர்களுக்கு பயிற்றுவித்ததாக தன் புத்தகத்தில் கூறுகிறார். அதனால் குமாரவரதாச்சாரியாரும் வேதாந்ததேஸிக மங்களத்தில் ஸ்ரீபாஷ்யகார: பந்தானம் ஆத்மநா தர்ஸிதம் புந: என்று ஸ்ரீபாஷ்யகாராரின் வழியான விசிஷ்டாத்வைதத்தையும், ப்ரபத்தி மார்கத்தையும் மீண்டும் அனைவருக்கும் காண்பித்துக் கொடுத்தவர் ஸ்வாமி தேஸிகன் எனப் புகழ்கிறார். அந்த உன்னதமான எம்பெருமானாரின் தரிசனத்தை இங்கே மாநிதி என்று கொண்டாடுகிறார்.



ADDITIONAL COMMENTS BY VS:

AchArya RaamAnujar is the YathirAjar, who blessed us with His magnum opus, SrI BhAshyam, the matchless commentary on Brahma Soothrams of BaadharAyaNa. Sri BhAshyam laid the foundation for VisishtAdvaita SiddhAntham and established rigorously the true meanings of Upanishad-based Brahma Soothrams. Goddess Saraswathy was immensely pleased with the kaimkaryam of AchArya RaamAnuja and named his commentary (BhAshyam) as SrI BhAshyam.

The detailed and critical study of SrI BhAshya is a must for all Sri VaishNavAs. Many commentaries have been written on SrI BhAshyam. One of them is Srutha PrakAsika by Sri Sudarsna Bhattar, a disciple of SrI BhAshya simhAsnAdhipathy, Sri nadADUr AmmaI, whose PrAchAryan was Bhagavath RaamAnujA Himself. Swamy Desikan saved Srutha PrakAsika at risk to his life and took it with him to Sathyagalam as he escaped from the horrors of the Muslim invasion of Srirangam. In his life time, Swamy Desikan performed KaalakhEpam on SrI BhAshyam for atleast 30 times and made sure that this tradition continues to this day. Further through many of His SrI Sookthis (adhikaraNa SaarAvaLi, adhikAra Sangraham), Swamy Desikan taught us in so many ways about the SaarAmsam of Sri BhAshyam.



SLOKAM 4

ज्ञान भक्त्यादि सत्संपत् प्रदायिन्याऽनुकम्पया ।

स्यादसाविति वीक्षस्व वेदान्ताचार्यवर्य ! माम् ॥

jñ~Ana bhaktyAdi satsampat pradAyinyA anukampayA |

syAdasAviti veeekhsasva vedAntAcAryavarya! mAm ||

பொருள்:

வேதாந்தாசாரியரே! ஞானம் பக்தி முதலிய நற்செல்வங்களை அளிக்கும் அருளாலே "ஆமுதல்வனிவன்" என்று அடியேனை நோக்கியருளவேண்டும்.



Best among AchAryAs! Please cast Your benevolent glances on us!

**ADDITIONAL COMMENTS BY VS:**

NayinArAcchAyar addresses his AchAryan here as the best among VedAntAcAryAs (**VedAntAcArya varya**) and seeks His anugraham to gain the wealth of faultless Jn~Anam and firm bhakthi and begs Him (Swamy Desikan) to cast His benevolent glances on him with the affirmative thought that he (the sishyan NayinArAcchAryan) is the first among those deserving such a redeeming AchArya KaTaaksham.

Jn~Anam and Bhakthi are not regular sampath (wealth) that comes and goes like cattle and property; instead Jn~Anam and asancala Bhakthi are "**Sath-sampath**" (precious and auspicious, undecaying wealth). With the possession of the Sath-sampath of Jn~Anam and dhruDa Bhakthi, the sins of the mind are chased away. Sin is the greatest impediment against leading an auspicious life. Our AchAryan intercedes for us to chase away these sins (Paapam, amhas, enas and agha) since that AchAryan understands very clearly the powerful Rg Veda Mantram I.189.1:

अग्ने नय सुपथा राये अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् ।

युयोध्यस्मज्जुहुराणमेनो भूयिष्ठां ते नमउक्तिं विधेम ॥



agnE naya supathA rAyE asmAn viSvAni dEva vayunAni vidvAn |

yuyOdhyasmajjhurANamEnO bhUyishThAm tE nama uktim vidhEma ||

Meaning:

"God alone knows our actions, good or bad (as antharyAmi) and hence can lead us on the path of righteousness; we shall have to struggle constantly with our crooked sins; to that Lord of ours, our most respectful regards and reverences are directed". For true sishyAs of SadAchAryaas, the devotion to their AchAryAs is like that of Madhura Kavi: "**thEvu maRRaRiyEn**" (I do not know of





any god other than my achAryan) and therefore the AchAryan is the ultimate shelter, final resort and final atonement (Yajur Vedam VII.20). Therefore, KumAra VaradAcchAr prays that his AchAryan's karuNA KaTaaksham fall on him.



SLOKAM 5

श्रीवेङ्कटेश घण्टात्मन् ! यतीन्द्र शठजित्प्रिय ! ।

रहस्यत्रयसारोक्त निष्ठां श्रेष्ठां प्रयच्छ मे ॥

SrIvenkateSa ghaNTaatman ! yatIndra saThajitpriya! |

rahasyatrayasArOkta nishThAm SreshThaAm prayaccha mE ||

பொருள்:

திருமலைமால் திருமணியாய் சிறக்கவந்தோய்! எம்பெருமானாருக்கும், றம்மாழ்வாருக்கும் ப்ரியமானவரே! ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் கூறப்பட்ட மிகச் சிறந்த நிஷ்டையை அடியேனுக்கு அருளவேண்டும்.

விளக்கம்:

பல ஆசார்யர்களுக்கு வாழி திருநாமத்தை நாம் அனுஸந்திக்கிறோம். அதில் ஸ்வாமி தேசிகனின் வாழி திருநாமம் அதி அத்புதம், ஒவ்வொரு வரியையும் தனித்தனியாக எடுத்து வ்யாக்யானத்திற்கு உபயோகித்து கொள்ள வேணும்.

ADDITIONAL COMMENTS BY VS:

The prayer to his AchAryan here is to grant him the boon of the most revered code of observance as a prapannan elaborated in Srimath Rahasya Thraya Saaaram, the magnum opus of Swamy Desikan. The three endearing Vaazhi ThirunAmams used by KumAra VaradAcchAr here are:

- SrI VenkatEsa ghaNTaatman
- YatIndra Priya and
- SaThajit Priya





SrI VenkatESa ghaNTaatman - Swami Desikan, ThUppul

sadagopan.org

Swamy Desikan is the incarnation of the small bell used in the AarAdhanam at Lord VenkatEsA at Thirumala. He is therefore the GaNTAvatAran. The peeling of that divine bell chases away the arguments of Paramatha Vaadhins. KumAra Varadhar addresses his AchAryan here with the first of the three Vaazhi ThirunAmams: "SrI VenkatESa ghaNTaatman".

The abundant devotion that Swamy Desikan has come out as the second Vaazhi ThirunAmam, "YatIndra Priya". Swamy Desikan was born 131 years after AchArya RaamAnuja ascended to Parama Padam. Swamy Desikan always had the desire to have lived in times of Bhagavath RaamAnuja and be His sishyA. Since it was not chronologically possible, Swamy Desikan cast himself in the role of a sishyA of AchArya RaamAnuja in Sankalpa SooryOdhayam and improvised a lengthy dialog with the PerumbhUthUr VaLLal, YathirAjar. Thus arose the second Vaazhi ThirunAmam: "YatIndra Priyar".

The third Vaazhi ThirunAmam is: "SaThajit Priya". Swamy Desikan's reverence for the aruLiccheyalkaL of Swamy NammAzhvAr's dhivya Prabhandhams is legendary. Twice at Srirangam and Kaanchi, he defended the sacredness of these Tamil Prabhandhams and established that they are on a par with the Sanskritic VedAs and was rewarded both times by the archA Moorthys of the two dhivya dEsams. Further, Swamy Desikan created Taathparya RathnAvali and DramidOpanishad Saaram to reveal his reverence for Swamy NammAzhvAr's ThiruvAimozhi. With this in mind, KumAra VaradAcchAr addresses his AchAryan as "SaThajit priya".

SLOKAM 6

त्वत्कृतिष्वागमान्तार्य ! सम्यक् कृतपरिश्रमैः ।

नित्ययोगो महाभागैः त्वदेकान्तिभिरस्तु नः ॥

tvatkrutishvAgamAntArya! samyak krtapariSramai: |

nityayOgO mahAbhAgai: tvadekAntibhirastu na: ||

பொருள்:

மறைமுடித் தேலிகனே! தேவீருடைய நூல்களை நன்கு கற்றவரும், தேவீரையே தஞ்சமென்று இருப்பவருமாகிய பெரியோர்களின் சேர்க்கை அடியேனுக்கு என்றும் இருக்க வேண்டும்.

விளக்கம்:

இந்த ஸ்லோகத்தில் குமாரவரதாச்சாரியார் சிறந்த பண்டிதர்களின் ஸத்ஸங்கத்தை வேண்டுவது ஸ்வாமி தேலிகனின் பரஸ்பர ஹிதைஷிநாம் பரிஸரேஷு மாம் வர்த்தய என்கிற அபீதிஸ்தவத்தின் வரிகளை ஞாபகப்படுத்துகின்றது. ஸ்வாமியின் க்ரந்தங்களை பயின்றவர்கள் நற்குணங்களுடன் ஆசார்யபக்தியுள்ளவர்களாக திகழ்வர். அப்படிப்பட்ட நல்லோர்களின் ஸேர்க்கை எம்பெருமானின் உகப்பிற்கு பாத்திரமாக்கும்.

ADDITIONAL COMMENTS BY VS:

KumAra VaradAcchAr seeks the sathsangam of the learned sishyAs of Swamy Desikan, who have sought refuge at the sacred feet of Swamy Desikan as their AchAryan. He prays for the boon of association with those noble and learned ones, who have dived deep into the SrI Sookthis of Swamy VedAnta Desikan. The First Brahma Tantra ParakAla Swamy was one such suhrudh, who was older than NayinArAcchAyar and was very learned about Swamy Desikan's SrI Sookthis. They were together serving Swamy Desikan for many years at Sathyagalam and Melkote. KanthAdai LakshmaNAcchAr was another such



learned sishyA of Swamy Desikan. KumAra VaradAcchAr seeks out the company of such great vidvAns knowledgeable about Swamy Desikan's SrI Sookthis and reveres the Vaibhavam of his AchAryan.



SLOKAM 7

कदापि क्वापि केनापि कविताकिहसिंह ! माम् ।

श्रीकान्त तत्पराचार्येषु अप्रसक्तागसं कुरु ॥

kadApi kvApi kenApi kavitaArkikasimha! mAm |

SrIkAnta tatparAcAryeshu aprasaktAgasam kuru ||

பொருள்:

கவிவாதி சிங்கமே! எப்பொழுதும் எங்கும் எவ்விதத்திலும்
அடியேனை எம்பெருமானிடத்திலும் அவனடியார்களான ஆசார்யர்களிடத்திலும்
குற்றமிழைக்காதவனாகச் செய்தருள வேண்டும்.

விளக்கம்:

இந்த ஸ்லோகத்தில் ஸ்வாமி தேஸிகனின் அனுக்ரஹத்தைப் ப்ரார்த்திக்கிறார்
குமாரவரதாச்சாரியார். மேலும் பகவதபசார பாகவதாபசார அநந்தாபசாராந்.....
ஸ்ர்வாந் அஸேஷத: கூமஸ்வ என்று பகவத் பாஷ்யகாரர் ஸ்ரீரங்கநாதன்
மற்றும் ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடிவாரங்களில் ப்ரார்த்தித்ததை அப்படியே
ஸ்வாமி தேஸிகன் திருவடிவாரங்களில் அநுஸந்திக்கிறார். எம்
பெருமானிடத்திலும், எம்பெருமானை நித்யம் த்யானத்தில் அனுபவித்து அவன்
அனுக்ரஹத்தைப் பெற்ற ஆசார்யர்களிடத்தும் தெரிந்தோ தெரியாமாலோ குற்றம்
செய்யாதிருத்தலை ப்ரார்த்திக்கிறார்.

ADDITIONAL COMMENTS BY VS:

Oh Lion among poets and logicians! Please bless me to be free of trespasses
(apachArams) against the Lord and His BhAgavathAs at all times and places as
well as in any form.

In the utthara-kruthyAdhikAram chapter of Srimad Rahasya Thraya Saaram,
Swamy Desikan emphasizes the need for sathsangam and sallAbham with
Brahma Viths, who are very knowledgable about Sri BhAshyam:



kavitArkika simham - Swami Desikan ThUppul



प्रपन्नः सन्तोषार्थं अध्यात्मविद्यां सद्भिः महुः विमृशति स्वादु-सव्याहृतानि नित्यं ब्रूते

prapanna: santOshArtham adhyAtma vidyAm sadbhi: muhu: vimruSati, svAdu-
suvyAhutAni nityam brUtE.

Prapannan's life in the post-Prapatthi period consists of listening and discussing with the learned ones SrI BhAshyam for enhancing his joy; he also enjoys the nectarine aruLiccheyalkaL of AzhwArs in the company of the ParamaikAnthis. The reason for seeking the boon of sambhandham with BhaagavatAs of BhagavAn is given by Saathvatha Samhitha:

यस्यानुभव पर्यन्ता बुद्धिस्तत्त्वे प्रतिष्ठिता ।

तद्दृष्टि गोचराः सर्वे मुच्यन्ते सर्वकिल्बिषैः ॥

yasyAnubhava paryantA buddhis-tattvE pratishThitA |

taddhrushTi gOcarA: sarvE mucyantE sarvakilbishai: ||

Meaning:

Any one who become objects of KaTaaksham of those standing as the limits of tattva Jn~Anam and Bhagavath anubhavam will be freed of all of their sins.





SLOKAM 8

श्रीमद्वेङ्कटनाथार्य ! त्वदीय चरणद्वयम् ।

भवत्वत्र परत्रापि मदीयं शरणं सदा ॥

SrImad venkaTanAthArya ! tvadeeya caraNadvayam |

bhatvatra paratrApi madeeyam SaraNam sadA ||

பொருள்:

திருவேங்கடநாதன் என்னும் குருவே! தேவீருடைய திருவடிகள் இரண்டும் அடியேனுக்கு இந்நிலவுலகிலும் வானுலகிலும் புகலாக வேண்டும்.



விளக்கம்:

எம்பெருமானின் விபவாவதாரங்களில் கடைசி அவதாரம் (கல்கிக்கு முன்) திருவேங்கடமுடையானது திவ்யாவதாரம். அது போல் ஆசார்யர்களில் கடைசி அவதாரம் திருவேங்கடநாதனின் அனுக்ரஹத்தால் அவதரித்த திருமணியாழ்வாரின் அவதாரம். அதனால் ஸ்வாமி தேஸிகனின் திருவடிகளை பற்றுமவர்களுக்கு ஸ்வாமி தேஸிகன் ஏணியாய் இருக்கப் ப்ரார்த்திக்கிறார். ஆசார்யனைப் பற்றியவர்களுக்கு மோகூம் திண்ணம் என்பதைக் கூறுகின்றது இந்தப் ப்ரார்த்தனை.

ADDITIONAL COMMENTS BY VS:

Oh SrI VenkaTanAtha AchArya Saarvabhuma! May I be blessed to have Your pair of sacred feet as a refuge in this and the other world! In Sishya KruthyAdhikAram of Srimath Rahasya Thraya Saaram, Swamy Desikan instructed us about the need for Sishyan to have kruthjn~athai (gratefulness) to His AchAryan and remember as a Kruthavith, the great upakAram performed by the SadAchAryan to him. Swamy Desikan speaks about the need of the ideal Sishyan to have "अशिथिल गुरुभक्तिः । तत्प्रशंसादि शीलः - aSithila Guru bhakti





and tat praSamsa Seelatvam" (undiminishing AchArya Bhakthi and capacity to praise the Vaibhavam of that AchAryan). KumAra VaradAcchAr was one such ideal Sishyan and as such prays for the protection of his AchAryan's Thiruvadi in this and the other world.

In another passage of Srimath Rahasya Thraya Saaram, Swamy Desikan points out that Upanishads state that MOksham is made possible through the good fortune of having a SadAchAryan (आचार्यवत्तया मोक्षं आमनन्ति AcAryavattayA mOksham Amananti). The Sishyans understand that AchAryan's sacred feet are their sole refuge here and in the upper world (इहामुत्र च तत्पादौ शरणं देशिका विदुः - iha amutra ca tatpAdau SaraNam Desika vidhu:).



SLOKAM 9

सादरं व्याहरन्नेतत् प्रत्यहं प्राथनाष्टकम् ।

वेदान्ताचार्य पादाब्ज भक्तिरत्नाकरो भवेत् ॥

sAdaram vyAharannetat pratyaham prArthAnAshTakam |

vedAntAcArya pAdAbja bhaktirAtnAkarO bhavet ||

பொருள்:

'ப்ரார்த்தனாஷ்டகம்' என்ற எட்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்நூலை அன்புடன் தினமும் சொல்பவர்கள் ஸ்ரீதேசிகன் திருவடிகளில் நிலையான பக்தியைப் பெறுவார்கள்.

விளக்கம்:

இந்த எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட இந்த ப்ரார்த்தனாஷ்டக பாராயணம் விஷயமறிந்த ஸ்வாமியின் சிஷ்யர்களுக்கும் மற்றும் சம்சாரத்தில் உழன்று கஷ்டப்படும் பக்தர்களுக்கும் ஆசார்யனின் அனுக்ரஹத்தைப் பெற்றுத் தரும். அதனால் பரமகாருணிகனான பாகவதப்ரியனான எம்பெருமான் தன் வாத்ஸல்யாதி குணங்களால் அனுக்ரஹத்தை வாரி வழங்குவான் என்பதில் துனியும் ஸந்தேகமில்லை.

ADDITIONAL COMMENTS BY VS:

Aapasthambha Soothram instructs us "dEvamiva AcAryam upAseeta" (Meditate on AcAryan as you would Bhagavan). SaanDilya Samhithai states that it is impossible to do prathyupakAram to the SadAchAryan, who has blessed us with Brahma VidhyA. Even the powerful dEvAs can not succeed in such efforts. In spite of it, the sishyan should make a samarpaNam to his AchAryan Yatha Sakthi. One such samarpaNam is creating and presenting an eulogy for that AchAryan in the spirit of AchArya Prasamsai. KumAra VaradAcchAr created this PrArthAnA ashTakam in this context and placed at the sacred feet of his



Father and AchAryan.



"dEvamiva AcAryam upAseeta" - Swami Desikan - Satyagalam

(Thanks:Sri.lakshminarasimhan Sridhar)

sadagopan.org



sarva sampanna sreemAn

SLOKAM 10

जयति श्रुतिचूडार्यः श्रीमान् अद्भुतचन्द्रमाः ।

सकला यत्र हि कलाः निर्मला नित्यपुष्कलाः ॥

jayati SruticooDaarya: SrImAn adbhutacandramA: |

sakalA yatra hi kalA: nirmalA nityapushkala: ||

பொருள்:

ஒப்பற்ற சந்திரன் போன்று வேதாந்தகுரு விளங்குகின்றார். இவரை அடைந்துள்ள கலைகள் என்றும் களங்கமின்றியும் நிறைந்தும் விளங்குகின்றன.

விளக்கம்:

ஸ்வாமி தேசிகனின் திவ்யமங்கள திருமேனியின் ப்ரபாவத்தைப் போற்றும் படியான ஸ்லோகம். பலஸ்ருதிக்குப் பிறகு வருவது புதிய அனுபவம். ஸ்வாமி தேசிகனின் திவ்ய திருமேனியும் அவர் தம் ஸ்ரீஸூக்திகளும் அப்பழுக்கற்றவை, குருபரம்பரையாக ஸதாசார்யர்கள் மூலமாகக் கற்றவை. "மடைப்பள்ளி மணம் கொண்டவை" என்று ஸ்வாமி தேசிகனே தன் திருவாக்கால் "சுரணாகதி தீபிகா" எனும் ஸ்தோத்ரத்தில் கூறுகிறார். மேலும் ஸ்ரீபாஷ்யகாரிரமிருந்து ஸ்ரீ கிடாம்பியாச்சான் வழியாக தன் மாதுலரான கிடாம்பி அப்புள்ளார் மூலமாக தான் பெற்ற ஞானத்தின் ஏற்றத்தை ரஹஸ்யத்ரயஸாரத்திலும் உரைக்கிறார். சந்திரன் அனைத்து ப்ராணிகளில் மனதில் உள்ள தாபங்களை போக்குபவன். ஆசார்யன் ஸம்ஸாரம் எனும் கடலில் சிக்கித் தவிக்கும் ஸம்ஸாரிகளின் கவலைகளை போக்குபவார். இதில் 15 கலைகளைக் கொண்ட சந்திரனுக்கும் களங்கம் உண்டு. ஆனால் ஸகல கலைகளைகளையும் ஸதாசார்யன் மூலமாகக் கற்றறிந்து சந்திரன் போல் ஒளி மிகுந்து ஸேவை தரும் நம் ஆசார்யன் ஸ்வாமி தேசிகன் எனும் சந்திரனுக்கு களங்கம் ஏதும் இல்லை. கலை என்பதில் உள்ள இரு பொருளைக் காண்க.



ADDITIONAL COMMENTS BY VS:

This is a dhivya MangaLa vighraha dhyAna sLOkam coming after the Previous Phala Sruthi sLOkam. This sLOkam begins majestically with "jayati Sruti cooDaarya". Sri VedAntha Desikan known also as trayyanta DeSikan is the "Sruti cUDArayan". In a declarative statement, KumAra VaradAchArya says that the Sarva tantra Svatantra VedAnta DeSikan is victorious in defeating Paramatha Vaadhins and in establishing Bhagavath RaamAnuja darsanam for all times to come. Next, KumAra Varadhar salutes his AchAryan as "SrImAn". The Taniyan created by KumAra NayinArAcchAryar starts appropriately as:

श्रीमान् वेङ्कटनाथार्यः कवितार्किककेसरी ।

वेदान्ताचार्यवर्यो मे सन्निधत्तां सदाहृदि ॥

SrImAn venkaTanAthArya: kavitaArkika kesarI |

vedAntAcAryavaryO me sannidhattAm sadAhrudi ||

VedAntAcArya Varya VenkaTanAthArya: is indeed SrImAn (filled with all auspicious attributes). He is sarva sampannan (tamimam sarva sampannam AcAryam pitaram gurum -> BhAratam SabhA Parvam: 41.3). Here during the time of Raajasooya Yaagam SahadEvan performs agra poojA for Lord KrishNa with the words: "tamimam sarva sampannam AcAryam pitaram Gurum". For KumAra VaradAcchAr, Swamy VedAnta Desikan was indeed that PitA, Guru and AcAryan and as such sarva sampanna SrImAn.

Next KumAra VaradAcchAr salutes his AchAryan as "(SrimAn) adbhuta-candramA:". He is a rare and wonderous Moon. What is unique about this chandran? Besides cooling the Taapam of people like the regular Moon, this special Moon chases away the Taapams of the SamsAris. Another aspect of the adbhuta candramA is that is described in the second pAdham of this concluding



slOkam "sakalA yatra hi kalA: nirmalA nityapushkalA:"

The Moon that we know has blemishes and its kalAs wane during KrishNa paksham. The KalAs that are associated with Swamy Desika are blemishless (nirmalA:) and are always full in the spirit of IsvAsya Upanishad: "PoorNasya PoormAdAya PoorNamEvAavSishyatE". Swamy Desikan is saluted by KumAra VaradAcchAr here as ParipoorNan (nitya Pushkala nambi) and nirmalan. One can not but admire and emulate the AchArya Bhakthi of KumAra VaradAcchAr expressed in his PrArthanAshTakam.



adbhuta chandran!



ஸ்ரீ வேதாந்த தேஸிகர் தியானம் - SrI vedAnta deSika dhyAnam

कवितार्किकसिंहाय कल्याणगुणशालिने ।

श्रीमते वेङ्कटेशाय वेदान्तगुरवे नमः ॥

kavitArkikasimhAya kalyaaNaguNaSaaline |

SrImate venkaTeSaaya vedAntagurave nama: ||

ஸ்ரீ குமாரவரதாசார்யர் தியானம் - SrI KumAravaradAcAriyA dhyAnam

वादिद्विपशिरोभङ्ग पञ्चानन पराक्रमः ।

श्रीमान् वेङ्कटनाथार्यः चिरं विजयतां भुवि ॥

vAdidvipaSirO bhanga pancAnana parAkrama: |

SrImAn venkaTanAthArya: ciram vijayatAm bhuvi ||

॥ इति श्रीमद्वेदान्तदेशिकप्रार्थनाष्टकम् संपूर्णम् ॥

SrImad vedAntadeSika prArthanAshTakam sampoorNam

श्रीमते निगमान्तमहादेशिकाय नमः

SrImate nigamAntamahA deSikAya nama:

Swamy Desikan tiruvadigaLE SaraNam

dAsan, Villiambakkam Govindarajan

dAsan, Oppiliappan Koil VaradAcchAri Sadagopan



**Complete list of
Sundarasimham-ahObilavalli eBooks**



Sundara simham - ahobila mutt

श्री:

SUNDARASIMHAM SERIES OF EBOOKS

(<http://www.sundarasimham.org/e-books.htm>)

(The titles below are hyper-linked to individual eBooks. If the pointer is placed over the text and clicked, you can access the titles online)

eBook #	Title	eBook #	Title
<u>1</u>	<u>SrI Stuti</u>	<u>17</u>	<u>Vegasethu stOtram</u>
<u>2</u>	<u>BhU Stuti</u>	<u>18</u>	<u>Panniru nAmam</u>
<u>3</u>	<u>Godha Stuti</u>	<u>19</u>	<u>RAmAnujar Chronology</u>
<u>4</u>	<u>HayagrIva Stotram</u>	<u>20</u>	<u>Charama Surukku</u>
<u>5</u>	<u>Raghuveera Gadyam</u>	<u>21</u>	<u>AahAra Niyamam</u>
<u>6</u>	<u>ParamArta Stuti</u>	<u>22</u>	<u>Gopala Vimsati</u>
<u>7</u>	<u>Sudarshana Ashtakam</u>	<u>23</u>	<u>Navamani MAIai</u>
<u>8</u>	<u>kAmAsikAshtakam</u>	<u>24</u>	<u>Thirumanthira Churukku</u>
<u>9</u>	<u>AshtabhuJAshtakam</u>	<u>25</u>	<u>Paduka Sahasram</u>
<u>10</u>	<u>Garuda Dandakam</u>	<u>26</u>	<u>Amruta Ranjani</u>
<u>11</u>	<u>Thirucchinna mAai</u>	<u>27</u>	<u>PradAna Satakam</u>
<u>12</u>	<u>Arutta Panchakam</u>	<u>28</u>	<u>DevarAjAshtakam</u>
<u>13</u>	<u>Dvaya Churukku</u>	<u>29</u>	<u>HayagrIva Panjaram</u>
<u>14</u>	<u>VairAgya Panchakam</u>	<u>30</u>	<u>GeetArtha Sangraham</u>
<u>15</u>	<u>DasAvatAra sIOkam</u>	<u>31</u>	<u>Adaikala Patthu</u>
<u>16</u>	<u>DayA satakam</u>	<u>32</u>	<u>Azhagiyaingar Thaniyans</u>

Sadagopan.org

eBook #	Title	eBook #	Title
33	Paramatha Bhangam	54	Nacchiyar Thirumozhi
34	Prabhanda SAram	55	Pillayandhadhi
35	Nrusimha PanchAmrutham	56	Chitra DesikIyam
36	Vaishnava Dinasari	57	SaraNAgati Deepika
37	Mey Viratha Manmiyam	58	Paramapada Sopanam
38	Guna Ratna kOsam	59	Sri Bhashyam Vol1
39	Abheeti Stavam	60	Sri Bhashyam Vol2
40	Mummani KOvai	61	Vaikuntha Stavam
41	Sandhya Devathaas	62	Thiruppavai
42	Injimedu Azhagiya Singar	63	Tattva Padhavee
43	43rd Pattam Jeer	64	Agaramanimaala Stotram
44	44th Pattam Jeer	65	Mangalya Stavam
45	Prakrutam Azhagiya Singar	66	HayagrIva SahasranAmam
46	Rig UpAkarma	67	Narasimha AvatAram
47	Yajur UpAkarma	68	Rahasya Navaneetham
48	SAma UpAkarma	69	Rahasya Padavee
49	Stotra Ratnam	70	Thiruppalliyezhuchchi
50	Amruta svAdini	71	SaranAgathi (Tamil)
51	AdhikAra Sangraham	72	Dehaleesa Stuti
52	Thirumanjana Kattiyam	73	Purusha SUktham
53	SrI Stavam	74	Desika Darsanam

eBook #	Title	eBook #	Title
<u>75</u>	<u>Bhagavad dyAna sopanam</u>	<u>95</u>	<u>Sri Venkatesha Ashtottaram (Brahmanda Puranam)</u>
<u>76</u>	<u>SubhAshita Neevi</u>	<u>96</u>	<u>Sri Venkatesha Ashtottaram (Varaha Puranam)</u>
<u>77</u>	<u>NaimisAranyam</u>	<u>97</u>	<u>Famous Five</u>
<u>78</u>	<u>AparyAptAmrutha sopanam</u>	<u>98</u>	<u>Arithmetic and Almighty</u>
<u>79</u>	<u>A Day in Sri Matam</u>	<u>99</u>	<u>Peerless Preceptor</u>
<u>80</u>	<u>ThiruppallANDu</u>	<u>100</u>	<u>SrI Lakshmi Sahasram</u>
<u>81</u>	<u>Thiruvellur</u>	<u>101</u>	<u>Sri Venkatesha Sahasram</u>
<u>82</u>	<u>Vedams and upanishads</u>	<u>102</u>	<u>Paduka Sahasra Yantrams</u>
<u>83</u>	<u>Thiruviruththam</u>	<u>103</u>	<u>ThirunedunthanDakam</u>
<u>84</u>	<u>ThiruvAsiriyam</u>	<u>104</u>	<u>ThirukkurunthanDakam</u>
<u>85</u>	<u>Periya thiruvandhadhi</u>	<u>105</u>	<u>ThiruvezhukURRirukkai</u>
<u>86</u>	<u>Thiruvaimozhi</u>	<u>106</u>	<u>Manthra Pushpam</u>
<u>87</u>	<u>Desika Sahasranaamam</u>	<u>107</u>	<u>Virodha ParihAram</u>
<u>88</u>	<u>Satha DUshani</u>	<u>108</u>	<u>Oppiliappan vaibhavam</u>
<u>89</u>	<u>Tattva Muktha kalApam</u>		
<u>90</u>	<u>Chillarai Rahasyam</u>		
<u>91</u>	<u>Srimad RahasaTrayaSAram</u>		
<u>92</u>	<u>Fabulous Four</u>		
<u>93</u>	<u>Sudarashana Vaibhavam</u>		
<u>94</u>	<u>Sri Venkatesha Sooktis</u>		



ahObilavalli - Chenchulakshmi thAyAr - ahobilam

श्री:

AHOBILAVALLI SERIES OF EBOOKS

(<http://www.ahobilavalli.org/ebooks.htm>)

(The titles below are hyper-linked to individual eBooks. If the pointer is placed over the text and clicked, you can access the titles online)

eBook #	Title	eBook #	Title
1	DanurmAsa ArAdanam	17	Thiruvellarai
2	SALagrama ArAdanam	18	Achyutha Satakam
3	Mukunda MAIA	19	Sundara kANDam
4	VAsantika parinayam	20	RanganAtha Mahimai Vol 1
5	SampradAya parisuddhi	21	RanganAtha Mahimai Vol 2
6	ThiruppAvai	22	RanganAtha Mahimai Vol 3
7	YatirAja Saptati	23	RanganAtha mahimai Vol 4
8	AthimAnusha Stavam	24	Thiru Vaikunta Vinnagaram
9	Anjali Vaibhavam	25	Thiru ThevanAr Thogai
10	ThiruvellakuLam	26	Thiru Semponsei Koil
11	DevanAyaka Pancasat	27	Thiru Arimeya Vinnagaram
12	NyAsa Dasakam	28	Ramanusar nURRandhAdhi
13	NyAsa Tilakam	29	VishnuSahasranAmam Vol1
14	NyAsa Vimsati	30	VishnuSahasranAmam Vol2
15	PeirazhwAr krishnAnubavam	31	VishnuSahasranAmam Vol3
16	AmalanAthipirAn	32	VishnuSahasranAmam Vol4

eBook #	Title	eBook #	Title
<u>33</u>	<u>VishnuSahasranAmam Vol5</u>	<u>54</u>	<u>Bhagavan nAma sahasram - 2</u>
<u>34</u>	<u>VaradarAja Pancasat</u>	<u>55</u>	<u>Bhagavan nAma sahasram - 3</u>
<u>35</u>	<u>Vishnu SUktham</u>	<u>56</u>	<u>Apamarjana Stotram</u>
<u>36</u>	<u>ThirutheRRiambalam</u>	<u>57</u>	<u>PerumAL Thirumozhi</u>
<u>37</u>	<u>Varaha Puranam</u>	<u>58</u>	<u>Jitante Stotram - Vol 1</u>
<u>38</u>	<u>Vasudeva PunyahavAcanam</u>	<u>59</u>	<u>Jitante Stotram - Vol 2</u>
<u>39</u>	<u>Samaveda PunyahavAcanam</u>	<u>60</u>	<u>Jitante Stotram - Vol 3</u>
<u>40</u>	<u>Brahmotsavam</u>	<u>61</u>	<u>Jitante Stotram - Vol 4</u>
<u>41</u>	<u>Homa Havis and Yajna</u>	<u>62</u>	<u>Sri Varadaraja stavam</u>
<u>42</u>	<u>Raghava YadavIyam</u>	<u>63</u>	<u>Acharya Panchasat</u>
<u>43</u>	<u>Yadavabhyudayam</u>	<u>64</u>	<u>Bhagavan Gunaratnasatakam</u>
<u>44</u>	<u>Lakshminarayana Hrdayam</u>	<u>65</u>	<u>Garuda Panchasat</u>
<u>45</u>	<u>RAmAshtaka Kritis</u>	<u>66</u>	<u>Rangaraja Stavam Vol 1</u>
<u>46</u>	<u>HanUmath vaibhavam</u>	<u>67</u>	<u>Rangaraja Stavam Vol 2</u>
<u>47</u>	<u>Manasa Aradanam slokam</u>	<u>68</u>	<u>Sundarabahu Stavam Vol1</u>
<u>48</u>	<u>Ekadashi & other vrtams</u>	<u>69</u>	<u>Abhaya Pradana Saaram</u>
<u>49</u>	<u>Mahalakshmi Kritis</u>	<u>70</u>	<u>Tattva Nirnayam Vol1</u>
<u>50</u>	<u>Ahobila Divya Desam</u>	<u>71</u>	<u>Tattva Nirnayam Vol 2</u>
<u>51</u>	<u>VaradarAja panchakam</u>	<u>72</u>	<u>Bhishma Stuti</u>
<u>52</u>	<u>SadAchAryAs</u>	<u>73</u>	<u>SrI SUktham</u>
<u>53</u>	<u>Bhagavan nAma sahasram - 1</u>	<u>74</u>	<u>Prapanna Paarijaatam</u>

eBook # Title

75 [Nikshepa Rakshai](#)

76 [Vedanta Desika Prapatti](#)

77 [Trayamidam Sarvam](#)

78 [Srinivasa Kalyanam\(PPT\)](#)

79 [Sankalpa Sooryodayam](#)

80 [Krishna karnamrutam](#)


81 [Desika Prarthanashtakam](#)

82 [SrI Lakshmi Tantram \(Vol1\)](#)

83 [Sri Upakara Sangraham Pt.1
\(Vol1\)](#)

84 [Sri Upakara Sangraham Pt.1
\(Vol2\)](#)

eBook # Title



~MORE TITLES COMING SOON~